

Admn. Office: New No. 29/16, Whites Road, 3rd Floor, Royapettah, Chennai - 600 014. INDIA

Phone : 91-44-42636795 : 91-44-28582862

Email : contact@milgroup.in

www.milgroup.in

Date: 06.09.2024

The Asst. General Manager,
Department of Corporate Services,
The Calcutta Stock Exchange Limited,
7, Lyons Range Dalhousie,
Kolkata - 700001

Dear Madam/Sir,

Sub: Advertisement released in newspapers and copies thereof

Ref: <u>Scrip Code:</u> <u>10023128</u> <u>ISIN: INE208H01016</u>

Please find the attached copy of the notice published in newspapers as detailed below in connection dispatch for Annual Report for the financial year 2023-24 and the Notice of 42<sup>nd</sup> Annual General Meeting scheduled to be held on Friday, 27<sup>th</sup> day of September 2024.

Particulars						Published in	Published date
Notice	on	e-Voting,	Book	Closure	in	Trinity Minor (English) and	06.09.2024
connection with 42 <sup>nd</sup> Annual General Meeting						Makkal Kural (Tamil)	
of the company to be held on 27th September							
2024							

Please acknowledge the receipt and do the needful.

Thanking You, Yours faithfully,

For MEENAKSHI (INDIA) LIMITED

KANCHAN RATHI Company Secretary Membership No. A63125



L. Saravanan, an Art of Living Teacher and Sky Yoga Professor, P. Periyasamy, NSS Coordinator S. Akila, Assistant Professor and Mrs. R. Vijayalakshmi, NSS Event Coordinator

# SPIHER holds sessions on yoga, meditation

Kuppuswamy, Patron of the Math, Yelagiri.A highlight

Chennai, Sep 6: Bharat Abhiyan - Serenity the Yoga and Meditation The NSS unit of SPIHER Sessions: Exploring Yoga Centre, SPIHER.

Chennai, Sep 6:

Ramakrishna Mission

Ashrama Schools' Alumni

Association invites all

past students, faculty,

and well-wishers to its

highly anticipated Grand

Alumni Day 2024. The

event is set to take place

on Sunday, September 8,

2024, in the Infosys Hall

of the Sri Ramakrishna

Mission Boys School.

located on Bazullah Road,

The Grand Alumni Day

will feature a series of

distinguished events and

recognitions. Dr. Nalli

**NAME CHANGE** 

I, Thamizh Selvi, W/o.

Neela Narayanan, born

on 20.12.1984, Native

district: Chennai

residing at 16/1

Parasuraman street.

Perambur Barracks,

Chennai - 12

shall henceforth be

known as TAMIL SELVI

**NAME CHANGE** 

SUBRAMANIAN.

Birth:

residing

Pillaiyar

Duraisamy Naidu. Date

Kovil

Saraipendai, Walaja Taluk

Thimmanacherikuppam

Aranakkam. Vellore-632

517, Shall henceforth be

known as SUBRAMANI

20.07.1955

**SUBRAMANIAN** 

Conferencing ("VC")/ Other Audio Visual Means ("OAVM"

Street

T Nagar, Chennai.

organized the "NashaMukt and Meditation"

Ramakrishna Mission Ashrama

Schools' Alumni meet

Alumni Association, and

Swami Padmasthanandaji,

Secretary of Ramakrishna

Ashrama, will grace

the occasion with their

presence. The benedictory

address will be delivered by

Swami Vimokshanandaji,

Adhyaksha of Ramakrishna

**PUBLIC NOTICE** 

his is to inform to the General Public

that the Legal Heirs (Mrs.V.Hemamalin

and Mrs.S.Sreevidya) of late Mr

Venkataraman and Late Mrs.Usha

claims that our house Original Sale

Deed Document No.1507 of 2000

Volume 1127 pages 81 to 86 dtd

30.03.3000 was found missing on

06.06.2024 while shifting our house

The House address of the missing

Document is No 236/1 1st Cross

Street, 3rd Main Road, Natesa Nagar

documents please handover such

original documents to the under

mentioned address or to the

√irugambakkam Police Station ir

Mrs.V.Hemamalini

Mrs.S.Sreevidya

No.236/1 First Cross Street

3rd Main Road, Natesa Nagar

Virugambakkam, Chennai-92

98405 81245 / 98404 17117

इंडियन बैंक 🏽 🗞 Indian Bank

ANNA SALAI BRANCH

No.41, Anna Theatre Building, Annasalai, hennai - 600 002. Telephone : 044-2851 619

**PUBLIC NOTICE** 

PUBLIC NOTICE
This is to inform that on behalf of Indian Bank,
Anna Salai Branch, that the Original Document
of Sale deed dated 19.02.2003 vide Doc.
No.350/2003, in the name of Sivakaniammal
and the property is situated in Door No.
43/1, T.S. No.604, Block No.11, C.C. No.963

red in Chennai Central District, SRO

Branch Manager.

riamet is lost while transferring the docume m branch to branch. If the document is fou

out by any one, they are requested to hand

anch, within the week of this pu

**MEENAKSHI INDIA LIMITED** 

CIN: L74300TN1987PLC014678

Regd.Office 29 / 16 Whites Road, IV Floor, Royapettah, Chennai - 600014

Phone:044-42636795, EMAIL ID: ho.accounts@milgroup.in, www.milgroup.in

NOTICE OF 42ND ANNUAL GENERAL MEETING, REMOTE E-VOTING AND BOOK CLOSURE Notice is hereby given that the 42<sup>nd</sup> Annual General Meeting (AGM) of the Members of the Company will be on **Friday**, **the September 27**, **2024 at 12.30 hrs (IST)** through Video

The Ministry of Corporate Affairs ('MCA') vide its circular dated September 25, 2023 read

with the previous circulars in this regard (collectively referred to as "Applicable Circulars"

has permitted the holding of the AGM in the year 2024 through VC/OAVM. Accordingly, the 42nd AGM of the Company will be convened through VC/OAVM and the business may

be transacted through voting by electronic means in compliance with applicable circulars

and the provisions of the Companies Act, 2013 ("the Act"). A person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by

the depositories as on the cut-off date i.e., Friday, the September 20, 2024 only shall be entitled to avail the facility of remote e-voting or voting at the AGM. The Company has

engaged Central Depository Services (India) Limited (CDSL) for facilitating voting through

Pursuant to the provisions of section 91 of the Companies Act, 2013 read with rule 10 of

the Companies (Management and Administration) Rules, 2014 and regulation 42 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements)
Regulations, 2015, the Register of Members and the Share Transfer Books of the

Company will remain closed from Saturday, the September 21, 2024 to Friday, the September 27, 2024 (both days inclusive) for the purpose of 42nd AGM.

Pursuant to the applicable circulars read with SEBI circular dated January 5, 2023 and

the provisions of Section 108 of the Act, Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and SEBI LODR, the Annual Report for the FY 2023-24 and

the Notice of the 42nd AGM are being sent in electronic mode to Members whose e-mail address are registered with the Company/Registrar and Transfer Agents or with the Depository Participants. The Notice of AGM will also be available on the website of

the Company viz. https://www.milgroup.in/data/MIL%20-%20Investor%20Page/Financial

%20Year/AgmNotice/Notice%20of%20AGM.pdf along with the Annual Report which

will also be available on the website of the company viz. https://www.milgroup.in/MIL%

20-%20Investor%20Page/Annual%20Reports/Annual%20report-2023-2024,pdf and on the website of the stock exchange https://www.cse-india.com. The members are hereby

(a) The remote e-voting period commences on Tuesday, September 24, 2024

(b) A person who has acquired shares and become member of the Company after the

the business set forth in the notice of the AGM through CDSL e-voting system

(c) Members who have cast their vote by remote e-voting prior to the AGM may attend

(d) Members may access the CDSL e-voting system at the weblink https://www.evotingindia.com under shareholders/members login. The same link is valid for joining the AGM on the meeting day. The detailed instructions for

/ participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their

the remote e-voting process, joining the AGM and e-voting during the AGM are given in the Notice of the AGM;

obtaining login credentials for e-voting are requested to send required details

and documents as described in the Notice to Company's email ID kanchan.rathi@milgroup.in or to RTA's email ID investor@cameoindia.com.

(f) Shri. JAGDISH PRASAD MUNDHARA, Practicing Company Secretary

and voting at the AGM in a fair and transparent manne

the tollfree No. 1800 22 55 33.

Place: Chennai

Date: 05.09.2024

(ICSI Membership No. FCS 2353). Proprietor, M/s. Mundhara & Co. Company

Secretaries has been appointed as scrutinizer to scrutinize the remote e-voting

For any query / clarification or issues regarding e-voting / e-voting during the AGM

you may refer the Frequently Asked Questions (FAQs) and e-voting manual available

at www.evotingindia.com, under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com or contact Mr. Rakesh Dalvi (Senior Manager) in

(e) Those members whose email IDs are not registered with the depositories fo

email sending date i.e., **Thursday, September 5, 2024** and holding shares as on cut-off date i.e., **Friday, September 20, 2024** may cast their vote electronically on

(09:00 hrs IST) and ends on Thursday, September 26, 2024 (17:00 hrs IST).

Members may note that remote e-voting shall not be allowed beyond the abov

electronic means i.e., remote e-voting and voting on the date of the AGM

Virugambakkam, Chennai-92.

erson or through post.

Hence if anybody found

at Interested students

of the event will be the

honouring of five retired

teachers who have made

significant contributions to

the schools.

participated and benefited from the practice. The guest, L. Saravanan, an Art of Living Teacher and Sky Yoga Professor,

initiated the Yoga and Meditation practice. The sessions were led by Dr. P. Periyasamy, NSS Coordinator. Dr. S. Akila, Assistant Professor, and Mrs. R. Vijayalakshmi successfully coordinated

the Yoga and Meditation

and faculty members

### **PUBLIC NOTICE**

practice.

This is to inform the general public that my client C. ALBIN ANTONY RAJ S/o CHINNAPPAN (Service No.15319656P Ex-HAV) residing at No.82, Rahamath Golden City, Maharajapuram, VILUPPURAM, Tamilnadu - 605 602 that his wife name mentioned as ALBEENA D in her records but her name was mentioned as A ALBEENA in his PPO

This Publication is for the purpose of proving my client's wife Name & changing his wife name as ALBEENA D in Part II order and e-PPO. K.DURAIRAJ,M.A.,B.L.

Advocate & Notary public S.SASIREKHA ,M.C.A.,M.Phil, M.L.

Advocates
VILUPPURAM. 9943721215.

### PUBLIC NOTICE

My clients (1)Smt.Geetha Seshadri wife of Mr.R.Seshadri and (2) Mr.R.Seshadri. Son of Mr. R.Ranganathan, both are residing at No.10/2, Sivagamipuram 4th Street, Thiruvanmiyur (Po) Chennai – 600 041, are the sole and absolute owners of the property situated at Madukara Village, Madukarai Town Panchayat, Coimbatore South Taluk, Coimbatore District, CBOU Enclave, 'B' Block, Flat.406, Aruvuuli, Nagar, Grand Hills Apartments, Kovai Pudur, Coimbatore, omprised in Survey.No. 1003/1-, an extent of 648 Sq Feet (60.20 Sq.m) undivided share of land out of 4.37 Acres with Flat 1432 Sq.ft in the IVth Floor vide Registered Document No.330/2014 Dated 29.01.2014 Registered in the office of the Sub-Registrar of Madukkarai.

My clients states that they have lost the above mentioned Original Sale Deed at Canara Bank Adyar on 24.02.2024, approximately 10.00 A.M and it is not traceable. If anybody is having the above mentioned Original Sale Deed or having any claim over the property, they are requested to submit their claim in writing to me within a period of 15 days.

D.SURIYANARAYANAN, ADVOCATE, ENROL NO: MS. 3519/2016 No:39/14, Arunachalapuram Main Road, Adyar, Chennai - 600 020.

# EGMORE BENEFIT SASWATHA NIDHI LIMITED (ESTD. 1870) CIN: U65929TN1886PLC000672 25, Flowers Road, Chennai – 600084.

# **NOTICE TO SHAREHOLDERS**

Notice is hereby given that the ONE HUNDRED AND FIFTY FOURTH Annual General Meeting of the Shareholders of EGMORE BENEFIT SASWATHA NIDHI LIMITED will be held on Monday, the 30th September, 2024 at 4.00 p.m. at the Registered Office of the Company No.25, Flowers Road, Chennai – 600084 and the Balance Sheet and other accompanying documents can be inspected at the Registered Office of the Company between 9.00 a.m. and 5.00 p.m. on any working day. It is further informed that the Balance Sheet, Profit and Loss Account and other accompanying documents are affixed in the Company's Notice Board for the

06 09 2024

information of the members

(By Order of the Board) CT. THIAGARAJAN Trustee Director

Note: A member is entitled to attend and vote either in person or through a Proxy. Members intending to ask for information at the General Meeting regarding Balance Sheet or Profit and Loss Account are requested to give notice of the particulars of information required to the Trustee Director at least seven days before the date of the General Meeting.

# PUBLIC NOTICE

My Client, Mrs.Kalavathy W/o. Ravindran Residing at No.10, Kulakkarai Street, Sasthri Colony, Chrompet, Chennai - 600 044 do hereby inform to the general public that She had lost the Original Sale Deed Document No.729/1983 Registered at Pallavaram Sub Registrar Office Old Survey No.499/3, New Survey No.499/5A1 Extent 1000 Sq.ft., of Mrs.P.Padmavathy W/o.S.Daniel Residing at No.16, 8th Street, C.L.C Colony, Chrompet, Chennai - 600 044. When My Client's Husband went to take Xerox near by Pallavaram Sub Registrar Office in his Two wheeler, the Original Documents containing bag was missed. He searched everywhere, but he can not find it. If anybody find out the above said Documents Please inform to he below address and if anyone have any rights against the above said document may inform to the below address within 15 days of this Publication. If no one has objection then our process will be continued.

S. MATHIVANAN, M.A., L.L.B., ADVOCATE. NO.135, ADD LAW CHAMBERS, MADRAS HIGH COURT, CHENNAI - 600 014. CELL: 94445 59985.

#### FORM NO. URC - 2 Advertisement giving notice about registration under part I of Chapter

XXI of the Act

[Pursuant to section 374 (b) of the Companies Act, 2013 and Rule 4(1) of the Companies (Authorised to Register) Rules, 2014]

#### **Publication of Notice** Notice is hereby given that in pursuance of sub-section (2) of section 366

- of the Companies Act, 2013 an application is proposed to be made after 15 days hereof but before the expiry of 30 days hereinafter to the Registrar at Chennai, Tamilnadu that AVRIS ENVIRONMENT TECHNOLGIES LLP an LLP registered under the LLP Act, 2008 may be registered under part I of Chapte XXI of the Companies Act, 2013 as company limited by shares. The principle objects of the company are as follows.
- The business of the company shall be to carry on the business of design manufacture, marketing, sales, and service of biogas plants, sewage treat plants, effluent treatment plants, and providing environment based and othe services and other ancillary business as may be resolved by the company.
- A copy of the draft Memorandum and Articles of Association of the propose company may be inspected at the office at No.260, 2nd Main Road, Nehru Nagar, Kottivakkam, Chennai- 96.
- Notice is hereby given that any person objecting to this application may communicate their objection in writing to the Registrar at central registration Centre (CRC), Indian Institute of Corporate Affairs (IICA), Plot No. 6, 7, 8, Sector 5, IMT Manesar, District Gurgaon (Haryana), Pin code- 122050 within 21 days from the date of publication of this notice, with a copy to the compar at its registered office.

Dated this 6th September 2024 Place: Chennai- 600096

Date: 6th September 2024

By order of the Board,

COMPANY SECRETARY

For MEENAKSHI (INDIA) LIMITED

Ravi Ayyangar Applicant

# Sip & savour with family at **Seasonal Tastes, Westin**

Chennai, Sep 6: Meat, Aachi Style Live Get ready to elevate your Sundays with a brunch as vibrant as the city! The Westin Chennai invites you to a spectacular family brunch experience, meticulously crafted

Our Sunday Brunch isn't just a meal, it's a culinary journey featuring everything from classic South Indian delights to International favorites that savor the flavor explosion. Must experience of the brunch are Roasted

to delight your senses.

Counters, Indo-Chinese, Sushi Live Station, British Food Counter, Cocktails, Italian Dessert Bar, Live

Treat your loved ones to a memorable afternoon of fine dining with a warm ambiance and cherish time together.

Date: Every Sunday, Time: 12.30- 3.30 pm, Price: 2250 at Seasonal Tastes, The Westin Chennai Velachery. For Reservations: +91 8939892056/72

### **SRESTHA FINVEST LIMITED**

CIN: 1059931N1909/LUO1204/
Registered Office: Door No. 19 & 20, General Muthiah Mudali Street, Sowcarpet, Chennai – 600003
Email: srestha.info@gmail.com | Website: www.srestha.co.in | Tel: 044 – 4005 7044

### <u>NOTICE</u>

Notice is hereby given that the Thirty Nineth (39th) Annual General Meeting (AGM) of the Members of Srestha Finvest Limited will be held on Monday, September 30, 2024 at 09:00 A.M. through Video Conferencing (VC) or Other Audio Visual Means (OAVM) in compliance with Ministry of Corporate Affairs (MCA) Circular No. 09/2024 dated September 25, 2023, all applicable provisions of the Companies Act, 2013 and Rules made thereunde read with SEBI Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/ CIR/2023/167 dated October 07, 2023 to transact th businesses set out in the Notice of 39th AGM.

The Notice of the 39th AGM along with Annual Report for F.Y. 2023-2024 is being sent electronically to all the Members whose email addresses are registered with the Company's RTA/Depositories in compliance with MC Circular and SEBI Circular. Members may also note that the Notice of the 39th AGM and Annual Report for FN 023-2024 will be available on the website of the Company at www.srestha.co.in, the websites of the Stoc exchanges i.e. BSE Limited at www.bseindia.com and MSELLimited at www.msei.in and also on the websit f Central Depository Services Limited (CDSL) (agency for providing the Remote e-Voting facility) i.e. www

evoluginate.com.

The Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Monday, September
23, 2024 to Monday, September 30, 2024 (both days inclusive) for the purpose of AGM.

22, 224 to Mindray, September 30, 224 (John day Included) in Incompliance with the provisions of Section 108 of the Act read with Rule 20 of the Companies (Managemen and Administration) Rules, 2014 and Regulation 44(1) of SEBI (LODR) Regulations, 2015 (as amended), the Members are provided with the facility to cast their votes on all resolutions through e-voting services provide The remote e-voting period begins on September 27, 2024 at 9.00 A.M. and ends on September 29, 202

at 5.00 P.M. The remote e-voting module shall be disabled for voting thereafter by CDSL

- Members holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date i.e September 23, 2024 shall be entitled to exercise their right to vote by remote e-voting and e-voting during th AGM on all or any resolutions set out in the Notice of the 39th AGM.
- Only persons whose name appears in the Register of Members or in the Register of Beneficial Owner maintained by the depositories as on the cut-off date i.e., September 23, 2024 shall be entitled to avail the facility of remote e-voting as well as e-voting during the AGM.

  Any person who acquires shares of the company and becomes a Member of the Company after sending of
- The Notice and holding shares as on cut-off date i.e., September 23, 2024 such member may obtain the USE ID and password by sending a request at helpdesk evoting@cdslindia.com. However if a member is already
- registered with CDSL for e-voting then existing User ID and password can be used for casting the vote. The Members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again at the AGM.
- Only those Members, who will be present at the AGM through VC/OAVM and have not cast their vote on th Resolutions through remote e-Voting prior to the AGM and are otherwise not barred from doing so, shall b eligible to vote through e-voting during the AGM.
- The detailed procedure for remote e-voting and e-voting during AGM are given in Notice of the 39th AGM odesk for Individual Members holding securities in demat mode for any technical issues related to logi
- rough Depository i.e. CDSL and NSDL
- Individual Members holding securities in Demat mode with CDSL can contact CDSL helpdesk by sending request at helpdesk.evoting@cdslindia.comor contact at 022- 23058738 and 22-23058542-43 Individual Members holding securities in Demat mode with NSDL can contact NSDL helpdesk by sending request at evoting@nsdl.co.in or call at toll free no.: 1800 1020 990 and 1800 22 44 30.
- request a evolution institution of an action net on 1,000 received and 1000 24 44 50. grievances connected with e-voling facility may be addressed to Rakesh Dalvi, Sr. Manager, (CDSL, ) Centra pository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Josh Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call to free no. 1800 22 55 33.

Place: Chennai

By the Order of Board of Director For Srestha Finvest Limited Sd/- A. Jitendra Kumar Bafna

### **Notification**

Directorate of Town & Country Planning -Tiruvallur District Office, Tiruvallur, **Gummidipoondi Local Planning Authority** Online Application No. Z622N3FI (File No.1465/2024/GLPA)

Gummidipoondi Local Planning Authority, Tiruvallur District Gummidipoondi Taluk, Gummidipoondi Panchayat Union, Guruvarajakandigai / Sirupuzhal Pettai village S.F.Nos. 992/2A, 2B, 3A, 3B, Extent - 0.46.50 Hectare, Were Classified as Agricultural use Zone as per approved Gummidpoondi Master Plan in G.O.Ms.No.219, Housing and Urban Development Department [UD4(2)] Dated.19.05.2000

The land owner of the above survey Numbers submitted an application to the Government to change the landuse from Agricultural use Zone into Special and Hazardous Use Hence anybody is interested to state their ob or Suggestions if any, regarding the above subject, Please convey in person or send through post within 30 days from the date of Publication of this Notification to the following address.

Address: O/o.Member Secretary, Gummidipoondi Local Planning Authority, @ Tiruvallur District T & CP Office. No.43/397A, 2nd Floor. Annai Indra Gandhi Salai

Rajajipuram Phase-II, Tiruvallur - 602 001.

Place: Tiruvallur

Date: 29.08.2024

Assistant Ditector / Member Secretary Gummidipoondi Local Planning Authority, @ Tiruvallur District T & CP Office, Tiruvallur.

#### **ASHIANA AGRO INDUSTRIES LTD.** REGISTERED OFFICE

No.34. Andal Nagar, Baluchetty Chatram, Kancheepuram Taluk Kancheepuram Dist., Pincode -631551, Tamil Nadu. Phone: 044-2834 4820 Website: www.aail.in, Email: ashianaagro@gmail.com NOTICE OF THE 34th ANNUAL GENERAL MEETING, REMOTE EVOTING

# INFORMATION AND BOOK CLOSURE Notice is hereby given that the 34th Annual General Meeting of the Members

- of the Company will be held on Wednesday, the 25th September, 2024 at 11 AM through Video Conferencing/Other Audio Visual Means(VC/OAVM) in accordance with the applicable provisions of the Companies Act, 2013, SEBI Regulations and MCA Circulars.
- 2. In line with the MCA/SEBI circulars, the Notice of the 34th AGM along with Annual Report for the year ended 31.03.2024 has been sent by email on 29.08.2024 to those members whose email addresses are registered with the Company/Depository participants. The requirements of sending physical copy of the Notice of the 34th AGM and Annual Report to Members have been dispensed with vide MCA/SEBI Circulars due to the prevailing pandemic circumstances.
- 3. Any person who becomes Member of the Company after sending the Notice of the 34th AGM by mail and holding shares as on the cutoff date i.e. 18th Sept., 2024 may obtain the login ID and password by sending a request to our Registrars, viz., Link Intime India Pvt. Ltd. enotices@linkintime.co.in (or) contact on: - Tel: 022 –4918 6000. Members holding shares in physical form or in demat form, as on the
- cutoff date of 18th Sept., 2024 may cast their vote through electronically on the Ordinary and Special business as set out in the Notice of the 34th AGM through remote e-Voting. The remote e-Voting shall commence on 22.09.2024 at 9.30 AM and ends on 24.09.2024 at 5 PM. Those who have cast their votes through remote e-Voting shall not be allowed to vote during the AGM, but may participate in the AGM through VC/OAVM. The e-voting module shall be disabled by Link Intime India Pyt. Ltd. for voting thereafter. Those who could not cast their votes through remote e-Voting shall be entitled to vote through remote e-Voting system during the 34th AGM Detailed instructions/quidelines for remote e-Voting and participating in AGM through VC/OAVM are given in the Notice for 34th AGM. 5. The cutoff date for determining eligibility for remote e-Voting or through the
- e-Voting system during the AGM is 18th Sept., 2024. 6. The Register of Members and Share Transfer Books of the Company shall
- remain closed from 19th to 20th Sept., 2024 and the cutoff date (record date) is 18th Sept., 2024. 7. Electronic copy of all documents referred to in the Notice of 34th AGM shall
- be available for inspection in the website of the Company. Notice of the 34th AGM along with Annual Report will be available on the
- website of the Company at www.aail.in on the website of BSE Ltd. at www bseindia.com and also on the website of Link Intime India Pvt. Ltd., delhi@ 9. Due to accumulated losses, the Board of Directors has not recommended
- any dividend for the year under review.

For ASHIANA AGRO INDUSTRIES LTD Date: 05.09.2024 COMPANY SECRETARY Place: Baluchetty Chatram

## **OMNI AX'S SOFTWARE LIMITED**

Regd. Office: New No.32, Old No.106, 1st Floor, Dr. Ranga Road, Mylapore, Chennai 600 004 Ph; 6379803477 inyiapoie, Cheffial 600 004 Ff; 63/98034// Email: omniax2015@gmail.com, CIN:L30006TN1992PLC022439 Website: www.omniaxs.co.in

#### NOTICE Notice is hereby given that:

A. ANNUAL GENERAL MEETING:

The Notice is hereby given that 32nd Annual General Meeting ("AGM") of Omni Axs Software Limited ("the Company") is scheduled on Saturday, September 28, 2024 at 11.00 A.M. through Video Conference (VC) / Other Audio-Visual Means (OAVM) to transact the business specifiéd.

The Notice of AGM along with the Annual Report for the financial year (F.Y) 2023-24 will be sent to Members in electronic form to the Email-IDs registered with their Depository Participants (in case of electronic shareholding)/the company's Registrar and share transfer Agent (in case of physical shareholding). For members whose Email IDs are not registered, we request shareholders to update their email ids with the depositories/RTA as soon as possible. The Notice and Annual Report may also be accessed on the website of the company at www.omniaxs. co.in and website of Central Depository Services (India) Limited ('CDSL') www.evotingindia.com.

### **B.REMOTE E-VOTING:**

In compliance with the provision of Section 108 of the Companies Act, 2013 read with the rules made there under and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The Company has offered remote e-voting facility for transacting to enable the members to cast their votes electronically. Necessary arrangements have been made by the company with CDSL to facilitate Remote e-voting. The details pursuant to the act are as under:

- The e-voting period will commence on Wednesday, September 25 2024 (9:00 a.m.) and ends on Friday, September 27, 2024 (5:00 p.m.) IST. Thereafter, the e-voting module will be disabled. The voting rights of Members shall be in proportion to their share
- of paid-up capital of the Company as on the cut-off date Saturday September 21, 2024. Once a vote is cast by the member, he/she shall not be allowed to change it subsequently.
- snall not be allowed to change it subsequently.

  The Company is also offering the facility for e-voting during the AGM for the members attending the meeting, who have not cast their votes by remote e-voting. However, Members who have already cast their votes by remote e-voting prior to the AGM, may attend the AGM but shall not be entitled to vote

  A member can only opt for one mode of voting i-e. either through remote e-voting or evoting during the AGM. If any member casts vote by more than one mode, then voting done through remote e-voting shall prevail.

  Any person who becomes a member of the Company after dispatch.
- Any person who becomes a member of the Company after dispatch of Notice and holding shares as on cut-off date may write to CDSL on the e-mail ID i.e <a href="helpdesk.evoting@cdslindia.com">helpdesk.evoting@cdslindia.com</a> requesting for the User ID and password. If the member is already registered with CDSL for e-voting, the member can use the existing User ID and Password for casting their vote through Remote e-voting. The detailed procedure pertaining to the User ID and Password is also provided in the Notice of the AGM. In case of any queries / grievances connected with remote e-voting, Members may contact as follows:
- - : Mr. Rakesh Dalvi, Manager : Central Depository Services (India) Limited. A Wing, 25th floor, Marathon Futurex,
- Mafatlal Mills Compounds, N.M.Joshi Marg, Lower Parel(East), Mumbai-400013 Email-ID

# : helpdesk.evoting@cdslindia.com/ call toll free no. 1800 22 55 33

C. BOOK CLOSURE: Pursuant to Section 91 of the Companies Act, 2013 and Regulation 42 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Register of Members and the Share Transfer books shall remain closed from Friday, 20 September 2024 to

Saturday, 28 September 2024 (both days inclusive) for the purpose of 32nd Annual General Meeting. For Omni Axs Software Limited Place: Chennai

Bhawana Lohiya Company Secretary

# **NOTICE**

Mv client Mrs. N.Natarajan S/o.Late. Poongavanam, residing at 22/140 labour tenement, ambattur, thiruvallur, tamil nadu 600 058 Mr. Natarajan's father original land document in registered before SRO Ambattur in doc. No. 71/1979 dated 21.07.1979 was missed on 29.08.2024 while taking Xerox at Xerox shop at manali mathur, and the document was lost at Xerox shop and thus. it is irrecoverable. Whoever is in possession of the said Original Sale Deed, are requested to hand over the same to me or to my client forthwith and if any misappropriation is done based on above deeds, it will not bind my client and they will be held responsible for the same. If there is any objection, the same may be informed to me or to my client within fifteen days from the date

> M. YUVARAJ. Advocate No.1/400, 1ast Floor, Poonamalle Trunk Road, Iyyappanthangal, Chennai - 600 056 Ph: 7845848879

# INDOWIND ENERGY LIMITED CIN: L40108TN1995PLC032311 "Kothari Buildings" 4th Floor, 114, M.G.Road, Nungambakkam,

Chennai- 600 034. Tel: 044- 28331956/57/58/59. Fax: 044- 28330208. Email: contact@indowind.com / Website:www.indowind.com
NOTICE OF 29<sup>th</sup> ANNUAL GENERAL MEETING AND
REMOTE E-VOTING INFORMATION

otice is hereby given that the 29th Annual General Meeting (AGM) of the Company will be held on Friday, September 27, 2024 at 4:00 P.M. through Video Conference ('VC')/Other Audio Visual Means ('OAVM') without physical presence of the members at a common venue, in compliance with the provisions of the Companies Act, 2013 ('the Act'), MCA circular dated April 8, 2020, April 13, 2020, May 5, 2020, January 13, 2021 and December 14, 021 and SEBI circular dated May 12, 2020, January 15, 2021, May 13, 2022 and January 05, 2023 ('Circulars'), to transact the business as set out in the Notice convening the 29th Annual General Meeting ('the Notice'). The deemed enue for the 29<sup>th</sup> AGM shall be the Registered Office of the Company situated at Kothari Buildings, 4th Floor, Chennai 600034, Tamil Nadu. India.

In compliance with the said MCA circulars and SEBI Circulars, the Company has sent the Notice and Annual Report for financial year 2023-24 through electronic mode to all the members whose email IDs are registered with the Company/Depository Participants ('DPs')/ Registrar and Transfer Agent viz. Cameo Corporate Services Private Ltd ('RTA'). These documents are also available on the website ofthe Company at https://indowind.co.in, website of he BSE Ltd & National Stock Exchange of India Ltd. where the securities of the Company are listed i.e. www.hseindia.com & https://www.nseindia.com respectively and on the website of Central Depository Services (India) Limited CDSL) at www.evotingindia.com.

Pursuant to provisions of Section 108 of the Act and Rule 20 of the Companies Management and Administration) Rules, 2014, as amended, and Regulation 4 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ('SEBI Listing Regulations'), members holding shares in physical or dematerialised form, as on the cut-off date, i.e., Friday, September 20, 2024, may cast their vote electronically on the business as set out in the Notice hrough e-voting platform of CDSL at www.evotingindia.com. The persons who have acquired shares and become members of the Company after the notice is sent but before cut-off date, may apply to CDSL for receiving their Jser ID and Password required for remote e-voting or e-voting at AGM.

The detailed procedure / instructions for e-voting are contained in the Notice. In this regard, the members are hereby further notified that:

- Remote e-voting shall commence from Tuesday, September 24, 2024 at 09:00 A.M. (IST) and shall end on Thursday, September 26, 2024 at 05:00 P.M (IST). Remote e-voting through electronic means shall not be allowed beyond 05.00 P.M. or Thursday, September 26, 2024.
- Cut-off date for the purpose of e-voting shall be Friday, September 20, 2024. The Register of Members and Share Transfer books of the Company will remain
- closed from Saturday, September 21, 2024 to Friday, September 27, 2024 (Both days The Members can join the AGM through VC/OAVM mode 15 minutes before and
- after the scheduled time of the commencement of AGM by following the procedure Members present at the meeting through VC/OAVM and who had not casted their
- votes on the resolutions through remote e-voting and are otherwise not barred from loing so, shall be eligible to vote through e-voting system during the AGM. Members who have cast their votes by remote e-voting prior to the AGM may
- also attend/participate in the AGM through VC/OAVM facility, but shall not be allowed to cast their votes again at the AGM. The instructions for attending the AGM through VC/OAVM are provided in the Notice. A person whose name is recorded in the register of members or in the register of
- neficial owners maintained by the depositories as on the cut-off date only shall be ntitled to avail of the facility of remote e-voting as well as e-voting during the AGM. In case of any queries/grievances, related to e-voting, the shareholder may contact Mr. Rakesh Dalvi, Manager CDSL or may refer the Frequently Asked Question:
- (FAQs) for members and e-voting manual available at www.evotingindia.com or call The date of completion of sending Notice of AGM is September 05, 2024. Members who have not registered their email addresses and mobile numbers

are requested to get themselves registered with their respective Depository Participant(s) in case the shares are held in electronic form and or may also ontact Company's Registrar and Share Transfer Agent M/s. Bigshare Services Private Limited, Office No S6-2, 6th Floor, Pinnacle Business Park, Next to Ahura entre, Mahakali Caves Road, Andheri (East), Mumbai, Maharashtra-400093. shwetas@bigshareonline.com. Name of contact person: Ms.Shweta Salunke, Email id: shwetas@bigshareonline.com, www.bigshareonline. com, Phone: 022-62638368, Fax No: 022-62638299. Members may also refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at https://www.evotingindia.com under help section

For **INDOWIND ENERGY LIMITED** 

Date: 05-09-2024 Company Secretary & Compliance Officer Place : Chennai

### தமிழ் வளர்ச்சித்துறை 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது; முனைப்புப்பணிகளை முடுக்கி விட்டு தீவிரம்

சென்னை, செப்.6-முதலமைச்சரின் அறிவுறுத்தலுக் கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறை முதன் முதலாக 6 மண்டலங்களாகப் முனைப்புப்பணிகள் பிரிக்கப்பட்டு முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சி இயக்குநர் வெளியிட்டுள்ள துறை செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவகு:-

வளர்ச்சித் துறையின் தமிழ் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிருவாகப் பணிகள் சிறப்பாகவும் எளிமையாகவும் மேற்கொள்ளப்படும் வகையிலும் அமைச்சர் சாமிநாதன் ஆட்சிமொழி

PUTHU PERUNGALATHUR BENEFIT FUND NIDHI LIMITED

(CIN: U65991TN1992PLC023445)

(GSTIN: 33AAACP3032E2Z3)

No-2, Veerappan Street, New Perungalthur,

Chennai - 600063

32nd ANNUAL GENERAL MEETING NOTICE

Meeting of the Puthu Perungalathur Benefit Fund Nidhi

Limited will be held at the Pensioner's Association Building,

Anna Street, Kamarajar Park, New Perungalathur, Chennai-63

at 12.30 pm on  $30^{th}$  day of September 2024 for the purpose of

considering the Audited Accounts of the company for the

Financial year ending 31st March 2024 together with Director's

By Order of the Board

& Auditors' Report for approval and adoption

Chennai

Notice is hereby given that the 32nd Annual General

ஆய்வுக் கூட்டத்தில் செய்தித்துறையில் தமிழ் உள்ளதைப் போன்றே வளர்ச்சித் துறையிலும் தமிழ் வளர்ச்சி இயக்குநரின்கீழ் ஏற்கனவே உள்ள திருநெல்வேலி மண்டலத்துடன் கோயம்புத்தூர், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை என 6 மண்டலங்களாக வகைப்படுத்தி தமிழ் வளர்ச்சித் துறையில் பணிபுரியும் 6 இயக்குநர்களை மண்டல அளவிலான பொறுப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யலாம் தெரிவிக்கப்பட்டதற்கிணங்க என

முதல்

தமிழ்நாடு அரசால் ஆணை வெளி

20.8.2024

யிடப்பட்டது.

. செயற்பட

அமைச்சர், தமிழ் வளர்ச்சித்துறை அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஆகியோரால் தொடர்ந்து நடத்தப்பெறும் ஆய்வுக்கூட்டங்களில் மண்டலத் ் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் கலந்து அவர்களுக்கு ஒதுக்கீட<u>ு</u> கொண்டு செய்யப்பட்ட மாவட்டங்களின் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விவரங்கள் கொடர்பான மற்றும் மாவட்டங்கள் செயற்படுத்தப்படும் வாயிலாக திட்டப்பணிகளின் முன்னேற்ற அறிக்கை விளக்கம் குறித்து அளிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாவ்ஸார் மராட்டா நிதி லிமிடெட்

(முன்னாள் பென் பாவ்ஸார் மராட்டா பெனிபிட் பண்டு லிமிடெட்) பதிவு அலுவலகம்:49/23 பங்காரு நாயக்கன் தெரு

அண்ணா சாலை, சென்னை–600 002 CIN: U65991TN1990PLCO19729 Email ID:bmbfunditd@yahoo.co.in

அறிவிப்பு

பாவ்ஸார் மராட்டா நிதி லிமிடெட் பங்குதார்களுக்கான 34ஆம் ஆண்டு பேரவைக்கூட்டம் திங்கட்கிழமை 30 செப்டம்பர் 2024 அன்று காலை 10.30 மணிக்கு நிதியின் பதிவு அலுவலகம் எண்.49/23 பங்காரு நாயக்கன் தெரு, அண்ணா சாலை, சென்னை– 600 002 என்ற விலாசத்தில் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது

ஸ்ரேஸ்தா பின்வெஸ்ட் லிமிடெட்

CIN: L65993TN1985PLC012047 பதிவு அலுவலங் : சுதவு எண். 19 & 20, ஜெனரல் முத்தையா முதலி தெரு, சவுகார்பேட்டை, சென்னை 600003 Email: srestha.inlo@gmail.com | Website: www.srestha.co.in | Tel No.: 044 4005 7044

அறிவிப்பு

கார்ப்படிட் விவகாங்கள் அமைச்சகம் (எம்சிஏ) வெளியிட்ட செப்டம்பர் 25, 2023 தேதியிட்ட சுற்றிக்கை என்.09/20 மற்றும் கம்பெளிகள் சட்டம் 2013ன் அனைத்து பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழ் கட்டமைக்கப்பட் வீதிகள் மற்றும் அக்டோய் 70, 2023 தேதியிட்ட செபி சுற்றநிக்கை என். SEB/H/D/CEP/CFD-027/P/G/R/2023/FJ

நூடப்படகுள்ளும். ஸ்மெனிகள் (நியாகம் மற்றும் மேலாண்மை) விதிகள் 2014, சட்டப் பிரிவு 108, விதி 20 மற்றும் செயி (எல்ஓடிஆர்) விதிகள் 2015ன் (திருத்தப்பட்டது) விதி 44(1)ன் கீழ் சென்ட்ரல் டெபாசிட்டசி ஈர்கீசஸ் லிமிடெட்டின் சிடிஎஸ்லால்) பின்னனு வாக்குப்பதிவு சேவைகள் மூலம் அனைத்து தீர்மானங்கள் மீது பங்குதார்கள் வாக்களிக்கும் மதி வழங்கப்படுகிறது.

ிடிகள்கால்) பின்னனு வாக்குப்பதிவு சேவைகள் மூலம் அனைத்து தீர்மானங்கள் மீது பங்குதார்கள் வாக்களிக்கும் சதி வழங்கப்படுகிறது.

கிற வழங்கப்படுகிறது.

இன்றையூர் பின்னனு வாக்குப்பதிவு 27 செப்டம்பர், 2024 அன்று காலை 0.00 மணிக்கு துவங்கி 20 செப்டம்பர், 2024 அன்று மாலை 0.00 மணிக்கு துவங்கி 20 செப்டம்பர், 2024 அன்று மாலை 0.00 மணிக்கு திறையடையிறது. அதனைத் தொடர்ந்து தெலைவூரா பின்னனு வாக்குப்பதிலு முறை சிடிகால்ஸ்-ஆல் நிறுத்தப்படும்.

கட் ஆப் தேதியான 23 செப்டம்பர், 2024 அன்று காக்து வடிகில் அல்லது மின்னனு முறையில் பங்குகளை கைந்திறிக்கும் பங்குதாள்களுக்கு 30வது வருடைந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அனைத்து அல்லது மீதனும் தீர்கானங்கள் மீது தொலைநூரா பின்னனு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் நடைப்பெறும்பது மின்னது வாக்குப் பதிவட்டில் வெயர் இடம் பெறுற்கள் நபர்கள் அல்லது கைப்பட்டிரும் வருடாந்திர பொதுக் கூட்டம் நடைப்பெறும்பது வின்னது வாக்குப்பதிய மக்கியமை சிகர்ம் உளியை உள்ளது.

கட்டம் நடைப்பெறும்பது மின்னனு வாக்குப்பதிய மக்கியைந்தும் உளிமை உள்ளது.

கட்டம் நடைப்பெறும்போது மின்னனு மறையில் மக்களிக்கும் உளிமை உண்டிய பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ள நபர்கள் அல்லது கைபட்டம் நடைப்பெறும்பது வின்னனு மறையில் வாக்களிக்கும் வதி வழங்கப்படும்.

அறிவியை 30 சிலப்படம்பர், 2022 அன்று பங்குகளை வைத்திருத்தால் அத்தகைய தபர்கள் சிலில்லை மறையில் இருப்பிலும். இருப்பிலும் வருடாந்திர பெனுக்களிக்கலை.

இருப்பிலும் அடுகை உறுப்பினர் ஏற்கனவே மின்னனு வாக்குறிக்கும் அத்தகைய தபர்கள் சில்வல்படுகளுக்குக்கல்.

வருடாந்திர பொதுக் கூட்டம் தடைபெறும்போலு வர்களிக்க அனும்கப்படமாட்டார்கள்.

படுபாந்திர போதுக் கூட்டம் தடைபெறும்போலு வருகளிக்க அனும்திகப்படமாட்டாகள்.

படுபறுக்கு கடையிறுக்கு வருக்குப்பது வரும் அத்தி கொட்குப்பத்தி பொடுக்கைய உட்டம் நடைபெறுக்குப் இடிகள்ளிக்க அனும்படுக்காக்கிக்கலம்.

வருடாந்திர போதுக் கூட்டம் தடைபெறும்போலு வர்களிக்க அனும்பதிக்கப்பட்டைப்பர்கள்.

அவர்களிக்கும் படித்தக் கூட்டம் நடைபெறும்பது வருக்குப்பத்தி கடைப்பற்கத்தி வருக்குக்கப்பட்டிருக்குப்பட்டுக்குப்பது வருக்குப்பத்தை வருக்குப்பதுக்கம்படுக்கும்பத்திக்கப்பத்தில் படிக்களிக்கலை.

வருப்புக்கும்பதுக்கும் படிக்கையில் வருக்கள்கள் கடையிற்கையின் வருக்கிக்கலம்.

வருக்கும்பதுக்கும் வருக்கும்

ஆவர். அவர்களுக்கு ஏந்தவித தடையற்றுமைபாது மானணு வாககுப்பதிவு மூலம் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவர். அவர்களுக்கு ஏந்தவித தடையும் இல்லை. தொலைதூர் மின்னனு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெறும்போது மின்னனு வாக்குப்பதிவு ஆகியவை குறித்த விரிவான நடைமுறைகள் 30வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ளது. வைப்பாளர்களின் அதாவது சிடிஎஸ்எல் மற்றும் என்எஸ்டில் லாகின் செய்வதில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கக் இருந்தகல் அது குறித்து யமேட் முறையில் பங்குகளை வைத்துள்ள தனிப்பட்ட பங்குநார்கள் கீழ்க்குறிப்பேடுள்ள உதனி பிரிவை அணுகவும்

உதவி பிரினை அனுகவும் a) சிடிரஸ்ஸ்-ல் டீபேட் முறையில் பங்குகளை வைத்துள்ள தனிப்பட்ட பங்குதாரர்கள் சிடிஎஸ்ஸ்-ன் உதவி பிரிவிற்கு helpdesk-evorting@cdSindia.com என்ற மின்னஞ்சுலுக்கு கோரிக்கை அனுப்பலாம் அல்லது 022- 23058738 மற்றும் 22-23058542-43 என்ற தொலைபேசி என்னனை தொடர்பு கொள்ளலாம். b) என்ரஸ்டிரல் டிமேட்டு முறையில் பங்குகளை வைத்துள்ள தனிப்பட்ட பங்குதாரர்கள் என்னடிடிஸ்-ன் உதவி பிரிவிற்கு evorting@rsdi.co.in என்ற மின்னஞ்சுலுக்கு கோரிக்கை அனுப்பலாம் அல்லது 1800 100 990 மற்றும் 1800 22-44-30 என்ற கட்டணமில்லர் தொலைபேசி என்னண தொடர்பு கொள்ளலாம். மின்னனு மூலம் வாக்களிக்கும் வசித தொடர்பாகள் சேதேறும் குறைகர் இருப்பின் அது குறித்து, பங்குதாரர்கள் திரு-ரக்கேத் தால்கி, மேலாளர், சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியர்) லியிடெட், ஏ வீங், 25வது மாடி, மாரத்தான்

ிழுக்கொள், மபத்தால் மல சாய்படியாகை. அவர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது helpdeskevoling@cdellndis.com என்ற முகவரிக்கு யன்னஞசல அனுப்பட அல்லது 1800 22 55 33 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஸ்ரேஸ்தா பின்வேஸ்ட் லிமிடேட்டிரக்

பதிவு அலுவலகம்: 29/16, வொயிட்ஸ் ரோடு, 4-வது மாடி, ராயப்பேட்டை, சென்னை-600014

Phone: 044-42636795, www.milgroup.in

42வது வருடாந்திர பொதுக் கூட்டம்,

தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் புத்தகம் மூடல் அறிவிப்பு

மீனாட்சி (இந்தியா) லிமிடெட்

CIN: L74300TN1987PLC014678

பியூச்சரெக்ஸ், மபத்லால் மில் காம்பவுண்ட்ஸ், என் எம் ஜோஷி மார்க், லோயர் பரேல் (கிழக்கு), மும் அவர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது helpdeskevoting@cdslindia.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல்

குழுவின் ஆணைபடி

பாவ்ஸார் மராட்டா நிதி லிமிடெட்காக

இடம் சென்னை தேதி: 13.08.2024

C.R. JAYASANKAR Directo

DIN No: 00202162

#### அறிவிப்பு படவம் எண் URC-2 அத்தியாயம் - XXIன் பகுதி |ன் கீழ் பதிவு செய்வது குறித்த அறிவிப்பை வழங்கும் விளம்பரம் [நிறுவனங்கள் சட்டம் 2013ன் பிரிவு 374 (b) மற்றும் நிறுவனங்கள் (பதிவு செய்ய அங்கீகாரம்) விதிகள், 2014ன் விதி 4(1)ன் படி]

நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 366ன் துணைப்பிரிவு (2)ன்படி, இவ்வறிவிப்பிலிருந்து பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆனால் முப்பது நாட்கள் காலாவதியாவதற்கு முக் சென்னை, பதிவாளர், தமிழ்நாடு அவர்களிடம் எல்எல்பி சட்டம் 2008ன் கீழ் அவ்ரிஎ என்விரான்பெண்டல் டெக்னாலஜிஸ் எல்எல்பி என்னும் எல்எல்பி நிறுவனத்தை நிறுவனங்கள் சட்டம் 2013ன் அத்தியாயம் XXIன் பகுதி lன் கீழ் பங்குகளாக வரையறுக்கப்பட்ட நிறுவனமாக பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட உள்ளது.

நிறுவனத்தின் முதன்மைப் பணிகள் பின்வருமாறு: பயோ கியாஸ் ஆலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், சுற்றுச்சூழ அடிப்படையிலான மற்றும் பிற சேவைகள் மற்றும் தீர்க்கப்படக்கூடிய பிற துணை வணிகங்களின் வடிவமைப்பு, உற்பத்தி, சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் சேவை ஆகியவற்றை நிறுவனம் மேற்கொள்ளுதல். முன்மொழியப்பட்ட நிறுவனத்தின் வரைவு மெமோரண்டம் மற்றும் ஆர்டிகிள் நகலை

எண்.260, 2வது பிரதான சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம், சென்னை 96 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் ஆய்வு செய்யலாம்.

இந்த விண்ணப்பத்தை எதிர்க்கும் எந்தவொரு நபரும் தங்கள் ஆட்சேபனைன இருபத்தொரு நாட்களுக்குள்ளாக எழுத்துப்பூர்வமாக பதிவாளர், மத்திய பதிவு மையம் (CRC), இந்திய நிறுவன விவகாரங்கள் நிறுவனம் (IICA), மனை எண். 6,7,8, செக்டார் 5, ஐஎம்டி மானேசர், குர்கான் மாவட்டம், ஹரியானா, 122050, என்ற முகவரியில் தெரிவிக்கலாம். மேலும் அதன் நகலை நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்

செப்டம்பர் 6. 2024 தேதியிட்டது கேகி: 6 செப்டம்பர் 2024

ரவி அய்யங்கா

### சிகால் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் CIN L51909TN1955PLC002431

பதிவு அலுவலகம்: ''சவுத் இந்தியா ஹவுஸ்'', எண். 73, ஆர்மீனியன் தெரு, சென்னை–600 001. தொலைபேசி : 044–66157071 Website : www.sical.in email ID : cs@pristinelogistics.com காணொளி காட்சி (VC) /பிற ஆடியோ காட்சி முறை (OAVM) மூலம் நடைபெற உள்ள நிறுவனத்தின் 69வது வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) குறித்த அறிவிப்பு

நிறுவனங்கள் சட்டம், 2013 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் பொருந்தக்கூடி. விதிகள் மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ("எம்சிஏ சுற்றறிக்கைகள்") ஏப்ரல் 8, 2020, தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண்கள். 14/2020 ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட 17/2020, மே 5, 2020 தேதியிட்ட 20/2020, மேலும் இது சம்பந்தமாக அடுத்தடுத்த சுற்றிக்கைகள். செப்டம்பர் 25, 2023 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.09/2023, மற்றும் இந்தி சுற்றுறக்கைகள், மூட்டமா 20,202 " ஒத்தியட்ட சுற்றுறக்கை எண்.09/2023", " மற்றும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் " (சிவரி) வெளியிடப்பட்ட சுற்றிக்கை என்.SEBI) HO/CFD/CFD-PoD-2/CIR/2023/167 தேதி அக்டோயர் 07, 2023 ("செயி சுற்றறிக்கைகள்") மற்றும் பிற பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள் அகியவற்றுக்கு இணங்க வருடாந்கிர பொதுச் பற பொருந்தகையும் சுற்றற்கைகள் ஆன்மய்யூற்கும் இணங்க, மிடாந்தர் பொறுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வணிகத்தை பரிவர்த்தனை செய்ய சிகால் லாஜில்டிக்ஸ் லிமிடெட்டின் 69வது வருடாந்திர பொதுக்கூட்டம் ("AGM") செப்டம்பர் 30, 2024 திங்கட்கிழமை அன்று மதியம் 02:30 மணிக்கு காணொளி காட்சி ("VC") மற்ற ஆடியோ காட்சி வழிமுறைகள் ("OAVM") மூலம் உறுப்பினர்கள் நோடியாக ஒரு பொது இடத்தில் கூடாமல் நடைபெற உள்ளது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
எம்திர சுற்றறிக்கைகள் மற்றும் செயி சுற்றநிக்கைகளுக்கு இணங்க, நிறுவனம்/ பதிவர்கள்

மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் ("ஆர்டிஏ")/ டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் மற்றும் பாஞ் பாய்ற்ற முக்கம் முகவிகளை பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் மார்ச் 31, 2024 அம் முடிவடைந்த நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கையுடன் 69வது வருடாந்திர பொதுக்கூட அரிவிப்பை மின்னணு முறையில் மட்டுமே அனுப்பவகை செப்டம்பர் 05, 2024 அன்று நிறுவனம்

தற்கால் மக்கள் முற்றவன் கடிர்கள் இது மெற்றவர்கள் கடிர்கள் முற்றவர்கள் VC/OAVM வசதி மூலம் மட்டுமே AGM—ல் பங்கேற்கலாம்/கலந்துகொள்ளலாம் VC/OAVM மூலம் AGM—ல் கலந்து கொள்வதற்கான வழிமுறைகள் அறிவிப்பில் உறுப்பாள்கள் vo/vovvi புக்கு VC/OAVM மூலம் AGM-ல் கலந்து கொள்வதற்கான வழிமுறைகள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. VC/OAVM மூலம் AGM-ல் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 103-ன் கீழ் குறைந்தபட்சம் பங்கேற்பதை கணக்கிடும் நோக்கத்திற்காக

மார்ச் 31, 2024 அன்று முடிவடைந்த நிதியாண்டிற்கான அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை நிறுவனக்கின் இணையகளக்கில் https://sical.in/investors/ani ஆன்யணை நறுவறைறை இணையத்திற்கு (Itps://sica-in/in/essois/anitian-eports/ மற்றும் பயிகுச் சந்தைகளின் இணையதளங்கள் அந்தவது பிளலிலு விடுட்ட மற்றும் நேஷணல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட் ஆகியவை முறையே www.bseindia.com மற்றும் www.nseindia.com மற்றும் மின்னனு...வாக்களிப்பு சேவை வழங்குளரின் இணையதளத்தி அதாவது சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் ('CDSL' பது சென்ட்ரல் டெபாசிட்டரி சா்வீசஸ் votingindia.com–ல் கிடைக்கின்றன என்பதை உறுப்பி தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு

தாணைது !! மலம் வாக்களிக்கும் முறை: . நிறுவனங்கள் சட்டம் 2013—ன் பிரிவு 108—ன் விதிகள், நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிறுவனங்கள் சட்டம் 2013—ன் பிரிவு கிருக்கப்பட்டபடி, செபி (பட்டியல் கடமைகள் மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014–ன் விதி 20 திருத்தப்பட்டபடி, செபி (பட்டியல் கடமைகள் மற்றும் நாவாகம்) வதனை 20 1990 இருத்திய நிறுவனத்தால் வெளமீட்டு தேவைகள்) 2015—ன் விதி 44, மற்றும் இந்திய நிறுவனச் செயலர்களின் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட பொதுக் கூட்டங்களுக்கான செயலகத் தரநிலை (SS2) ஆகியவற்றுக்கு இணங்க, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலும் மின்னணு முறையில் வாக்களிக்க அதன் உறுப்பினர்களுக்கு மின்னனு வாக்களிக்கும் வசதியை வழங்குவதில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது. 20 செப்டம்பர், 2024 ("கட்ஆஃப் தேதி") வெள்ளிக்கிழமையன்று, காகித வடிவில் அல்லது மின்னனு வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் \_ 🕶 தூ / viவளளிக்கிழமையன்று வைத்திருக்கும் உறுப்பினாகள் புபொருக் = தொலைதூர மின்னணு—வாக்களிக்கும் வசதி மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு வாக்களிக்கும் வசதி கிடைக்கும். அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வணிகம் மின்னனு முறையில் மட்டுமே வாக்களிப்பதன் மூலம் பரிவாத்தனை செய்யப்படும் என்பதை அனைத்து உறுப்பினர்களுக்கும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

ந் அறிவிப்பு அனுப்பிய பிறகு, பங்குகளைப் பெற்று, நிறுவனத்தில் உறுப்பினராகி, கட்ஆஃப் தேதியில் பங்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நபரும், RTA—ன் https://wisdom.cameoindia.com—ல் உள்ள முதலீட்டாளர் போர்ட்டலில் தொடர்பு கொண்டு கூறுமைத்து அதல்கும் அதல்கும் அதலிட்டானர் போர்ட்டலில் தொடர்பு கொண்டு உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம்.

– , னணு–வாக்களிப்பு காலம் 27 செப்டம்பர் 2024 வெள்ளிக்கிழமை அன்று c) தொலைதூர மின்னனு.—வாக்களிப்பு காலம் 27 செப்டம்பர் 2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 09:00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர், 2024 அன்று மாலை 05:00 மணிக்கு (இந்திய நேரப்படி) முடிவடையும். 29 செப்டம்பர், 2024 அன்று மாலை 05:00 (இந்திய நேரப்படி) மணிக்கு பிறகு தொலைதூர மின்னனு வாக்களிப்பு தொகுதி முடக்கப்படும் மற்றும் தொலைதூர மின்னனு வாக்களிப்பு ஆறுமதிக்கப்படாது.
d) தொலைதூர மின்னனு.—வாக்களிப்பு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் AGM—ல் லலந்துகொள்ள தகுதியுடையவர்கள். இருப்பினும், அவர்கள் AGM—ல் மீண்டும் வாக்களிக்கத் தகுதி பெற

பாட்டார்கள். 3) VC/OAVM வசதி மூலம் AGM—ல் கலந்துகொண்டு, தொலைதூர மின்னணு—வாக்கணிப்பு மூலம்

தீர்மானத்தின் மீது வாக்களிக்காதவர்கள் மற்றும் அவ்வாறு செய்வதிலிருந்து தடை செய்யப்படாத உறுப்பினாகள் மட்டுமே வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு–வாக்களிப்பு முறை

ooanoooniooog தகுது அடைபவாலா. எனனு முறையிலும், காகித முறையிலும் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்களுக்கும் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்யாத உறுப்பினாகளுக்கும் தொலைதூர மின்னனு வாக்களிப்பு அல்லது வருடாந்திர பொதுக் கூட்ட காலத்தில் மின்னணு வாக்களிக்கும் முறை வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

முழு மின்னனு—வாக்களிப்பு செயல்முறையையும் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்துவதற்கு ஆய்வு செய்பவராக செயல்பட, இயக்குனர்கள் குழு மெசர்ஸ் கேஆர்ஏ & அசோசியேட்ஸ், நிறுவனச் செயலாளர்களை (நிறுவனப் பதிவு எண் P2020TN082800)

ந் பிடித்துள்ளது. 1) சிடி,எஸ்.எல் மின்னனு—வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வது மற்றும் மின்னணு—வாக்களிப்பில் கலந்துகொள்வது குறித்து உறுப்பினர்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது பிரச்சினைகள் இருந்தால், அவர்கள் helpdesk.evoting@cdslindia. com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 800 22 55 33 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின்னனு முறையில் வாக்களிக்கும், வசதியுடன் தொடர்புடைய அனைத்து குறைகளையும் திரு. ராகேஷ் தல்வி, சீனியர் மேலாளர். (சிடிஎஸ்எல்) சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட், ஏவிங், 25வது தளம், மாரத்தான் ஃப்யூச்சாக்ஸ், மஃபத்லால் மில் காம்பௌண்ட்ஸ், என் எம் ஜோஷி மார்க் என்ற பாற்றுள்ள சப்பூச்சாக்கர், மடிப்புள்ள மடிப்பில் கால் படிப்புள்ள மடிப்பில் கல்லில் மடிப்பில் கல்லில் மடிப்பில் கல்லில் மடிப்பில் கல்லில் தெருடர்பு கொள்ளலாம் அல்லது மேலே குறிப்பிடப்பட்ட முகவரியில் அல்லது

இண்டு என்று நிறுக்கு இருக்கு இருக்கு

தொலைதூர மின்னணு– வாக்களிப்பு அல்லது AGM– ல் மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிக்கும் முறையையும் கவனமாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இயக்குனர்கள் குழு சார்பாக சிகால் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்டிற்காக

தேதி : செப்டம்பர் 05, 2024

ஒப்பம்/-வைஷாலி ஜெயில் நிறுவனச் செயலாளர் மற்றும் இணக்க அதிகா ICSI Membership No.A58607

கம்பெனியின் உறுப்பினர்களுக்கான 42வது வருடாத்திர பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) காணொலி காட்சி ("VC")/இதர ஆடியோ காட்சி முறை மூலம் ("OAVM") வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர், 2024 அன்று நண்பகல் 12.30 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் என்று இந்த அறிவிப்பு மூலம் அம்மார் அமைச்செய்ய விருந்தைய சுற்றறிக்கை மற்றும் இது தொடர்பான முந்தைய சுற்றறிக்கைகள் நாத்தமாக "பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள்" என குறிப்பிடப்படுகிறது ப 2024–ம் ஆண்டில் வருடாந்திர பொதுக் கூட்டத்தை அதன் சுற்றறிக்க (ஒட்டுமொத்தமாக ஆசியவை 2024—ம் ஆண்டில் வருடாந்திர பொதுக் கூட்டத்தை VC; OAVM மூலம் நடத்த அனுமதித்துள்ளது. அதன்படி, கம்பெனியின் 42வது வருடாந்திர பொதுக் கூட்டப் மும் மற்றும் அலுவல்கள் பொருந்தக்கூடிய சற்றிறிக்கைகள் மற்றும் கம்பெனிகள் சட்டம். 2013 ("சட்டம்") விதிகளுக்கு இணங்க மின்னனு முறையில் வாக்களிப்பதன் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும். கட்ஆஃப் தேதி அதாவது செய்டம்பர் 20, 2024 வெள்ளிக்கிழமை அன்று உறுப்பினர்களின் பதிவேட்டில் அல்லது வைப்புத்தொகையாளர்களால் பராமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிடேட்டில் பதிவுசெய்யப்பட்ட நடப் மட்டுமே, தொலைதூர மின்னனு வாக்களிப்பு வசதி மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் வசதியை பெற தகுதியுடையவர் ஆவார். மின்னனு வழிமுறைகள் மூலம் வாக்களிக்கும் வசதிக்காக, அதாவது தொலைதூர மின்னனு வாக்களிப்பு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் வசதிக்காக, சென்ட்ரல் டெபாசிட்டரி சா்வீசஸ் (இந்தியா) லிமிடெட்டை (CDSL) கம்பெனி ஈடுபடுத்தியுள்ளது. கம்பெனிகள் சட்டம் 2013–ன் பிரிவு 91 மற்றும் கம்பெனிகள் (நிர்வாகம் மற்றும் மேலா

கம்பெண்கள் சட்டம் 2013-ன் பார்வு 91 மற்றும் கம்பெண்கள் (நாவோகம் மற்றும் மேலாண்ணம்) வீதிகள், 2014-ன் வீதி 10 மற்றும் செடியூரிட்டீல் அன்ட் எக்கேட்டிச்ச, சேயார் ஆப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) வீதி 2015-ன் வீதி 42 ஆகியவற்றுக்கு இணங்க, கம்பெனியின் 42வது வருடாந்திர் பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு பரியாற்ற புத்தகங்கள் சனிக்கிழமை, செப்டம்பர் 21, 2024 முதல் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024 முடிய (இரு நாட்களும் சேர்த்து) மூடப்பட்டிருக்கும்

ஜனவரி 5, 2024 தேதியிட்ட செபி சுற்றறிக்கை மற்றும் பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள், சட்டப் பிரிவு 108, கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) வீதிகள் 2014–ன் விதி 20 மற்றும் செபி எல்ஒடிஆர் ஆகியவற்றுக்கு இணங்க, 2023–24 நிதியான்டுக்கான வருடாந்திர அறிக்கை மற்றும் 42வது வருடாந்திர போதுக் கூட்ட அறிவிப்பு மின்னணு முறையில் கம்பெனி). பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர்களிடம் அல்லது டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் அனுப்பப்படுகிறது. வருடாந்திர பொதுக் கூட்ட அறிவீப்பு நிறுவனத்தின் இணையதளம் https://www.mligroup.in/data/ Mll%20-%20Investor%20/p8ge/Financia/%20/ear/AgmNotice/Notice%2006/%20AGM.pdf https://www.cse-india.com/ இணையதளத்திலும் கிடைக்கும். பங்குச் சந்தையி அனைத்து உறுப்பினாகளுக்கும் தெரிவிக்கப்படுவதாவது:

(a) தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு **செவ்வாய்க்கிழமை,** 24 **செப்டம்பர்,** 2024 **அன்று** (இத்திய நேரப்படி காலை 9.00 மணி) துவங்கி வியாழக்கிழமை, 25 செப்டம்பர், 2024 அன்று (இத்திய நேரப்படி மாலை 5.00 மணி) முடிவடைகிறது. குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு மேல் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்படாது;

(b) மின்னஞ்சல் அனுப்பும் வியாழக்கிழமை, 5 செப்டம்பர், 2024க்கு பிறகு பங்குகளை வாங்கி கம்பெனியின் உறுப்பினராகும் நபர் மற்றும் கட் ஆப் தேதியான வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர், 2024 அன்று பங்குகளை வைத்துள்ள நபர்கள் CDSL மின்வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வணிகத்தில் மின்னணு முறையில் பயுக்கரிக்கலும்.

(c) வருடாந்திர பொதுக் கூட்டத்துக்கு முன்னதாக தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் / பங்கேற்கலாம் ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை பெற மாட்டார்கள்;

உறுப்பினர்கள் CDSL மின்வாக்களிப்பு முறையை இணைய இணைப்பு https://www.evotingindia.com\_ல் பங்குதாரர்கள் / உறுப்பினர்கள் உள்நுழைவின் கீழ் அணுகலாம். கூட்ட நாளில் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் சேர்வதற்கும் அதே இணை செல்லபுடியாகும். கொலைகள் பட்டத்தில் சேர்வதற்கும் அதே இணை செல்லபுடியாகும். கொலைகள் பட்டி ு நாள்க வருட்ட நாள்க வருடாந்தா! போதுக கூட்டத்தில் பளங்குற்கும் அப்த இணைப்பு கெல்லுபடியாகும், தொலைதுர மின்னது வாக்களிப்பு செயல்முடைற், வருடாந்திர பொதுக் கூட்டத்தில் லந்து கொள்ளுதல் மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது மின்னனு வாக்களிப்பு ஆகியவற்றிற்கான விரிவான வழிமுறைகள்வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன;

அறுவப்பில் கொடுகைபட்டுகளின். ) மின்னனு வாக்களிப்புக்கான உள்நுழைவுச் சான்றுகளைப் பெறுவதற்காக டெபாசிட்டரிகளில் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத உறுப்பினர்கள், கம்பெனியின் மின்னஞ்சல் முகவரி: kanchan,rathiஞ்ளிரைப்பு அல்லது ஆர்டிகள் Investor@cameoindia.com—க்கு அறிவீப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மற்றும் ஆவணங்களை அனுப்புமாறு பகட்டுக் கொள்ளப்படுகூறாகன்.

(f) தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு வாக்களிப்பை தியாயமான மற்றும் வெளிப்படையான முறைமில் ஆய்வு செய்ய ஆய்வாளராக திரு. ஜகதீஷ் பிரசாத் முந்தாரா, பயிற்சி நிறுவன செயலர் (CSI உறுப்பினர் என். FCS 2353), உரிமையாளர், M/S. முந்தாரா & கோ, கம்பெனிச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்னணு வாக்களிப்பு / வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்வாக்களிப்பு தொடர்பான ஏதேனும் கேள்விகள் / தெளிவுபடுத்தல்கள் அல்லது பிரச்சினைகளுக்கு, www.evolingindia.com—ல் உள்ள உதவிப் பிரினின் கீழ், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAOS)

ய வள்ளனு வாக்களிப்பு கையேட்டைப் பார்க்கவும் அல்லது helpdesk.evoting@cdslindla.com க்கு ஈஞ்சல் அனுப்படிும் அல்லது திரு. ராகேஷ் தல்வி (மூத்த மேலாளர்) அவர்களை 1800 22 55 33 கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளவும். காஞ்சன் ரதி கம்பெனி செயலாளர்

மற்றும் மின்னணு வாக்களிப்பு கையேட்டைப் பார்க்க

**ENROLLMENT NOTICE** After ten days of the Publication of this noticeand within three months thereafter I, RAGAVAN, S/O. PRAKASAM, aged 40 Years, Date of birth: 13/06/1984

Permanently residing at C/O Prakasam, 4, Gangaiyamman Kovil Street, Karunkali, PO; Karungali, Dist; Vellore, Tamilnadu - 635804. intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, bar council buildings.

After ten days of the Publication of this notice and within three months there after I, Miss. Nishitha Dattan P, D/o. Niss. Nishima Dattan P, Jüz-Paari Sridattan, (Age 24 Years) permanently residing at MIG, 234, 7TH STREET MOGAPPAIR ERI Scheme, Mogappair, Tiruvallur, Tamil Nadu - 600037. intend having

the Bar Council within 10 days

Alter ten days of the Publication of minimum in the months there after I, Mr. SRIRAM A, S/o, K. Alavandar, (Age 42 Years) permanently residing at No.4/17, A M Kailasam Street, Erukkencherry, Kodungaiyur, Chennai Tamil Kodungaiyur, Chennai Tami Nadu - 600118. intend having m enrolment as an advocate moved before the Bar Council of Tami Nadu, bar council buildings, High

Court campus Chennai-104.

Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days.

E.RAJA

notice and within three months there after I, MEGHANA SHIVAKUMAR I, MEGHANA SHIVAKUWAR, D/o. M.S. SIVAKUMAR, aged 23 years, permanently residing at 27, Royapettah High Road, Royapettah, Chennai, Tamil Nadu –600014, Chennai, Tamil Nadu –600014. intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, bar council buildings, High Court campus Chennai-104.

MEGHANA SHIVAKUMAR

After ten days of the Publication of this before the Bar Council of Tamil Nadu, bar council buildings, High Court campus Chennai-104.

After ten days of the publicatio of this notice and within thre there after I. PRAKASH M. S/o.Manimaran, D.O.B: 30.11.2000, Aged 23 Years, Permanently residing at MP2, Trinity Park, Bharathiyar Main Nagar, Main R Thoraipakkam, Ogg Kancheepuram, Tamil Nadu Oggiam

Buildings F Chennai-104 High Court Campus

objections may notify the same to the Bar Council within 10 days. ARJUN PRAKÁSH.M

# ENROLMENT NOTICE

after YOGESHWARAN R S/o tamadoss.R, D.O.B: 22.01.2001 Aged 23 Years, Permanently residing at No.1/134B, Surape Main Road, Surapet, Puzhal, Tiruvallur, Tamil Nadu - 600 066 intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Counci Buildings, High Court Campus Chennai-104 Those who have any valid

objections may notify the same to the Bar Council within 10 days YOGESHWARAN.R

அவர்கள் சமூகம் விழுப்புரம். அ.தி.மு.A4 /507 / 2024

அறிவிப்பு ராமச்சந்திரன், S/o. முருகேசன் என்ற நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது தந்தை முருகேச் S/o.முத்தன் என்பவர் கடந்த 1/12/201 அன்று மேற்படி கிராமத்தில் அன்று மேற்படி கிராமத்தில் இறந்ததை அப்பொழுது இறப்பு பதிவுசெய்யப்படாததால் தற்போது அவருடைய இறப்பு சான்றிதழ் கோரி விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுதாரா மனுதாக்கல் செய்துள்ளார்.மேற்படி மனுவில் யாருக்காவது ஆட்சேபனை இருப்பின் தங்களுடைய ஆட்சேபனையை விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் னழுப்பு பிற்கி குறிக்கில் தேரிடையாகவோ அலுவலது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டியது. இல்லையெனில் மேற்படி மனு ஒரு தலைப்பட்சமாக முடிவு செய்யப்பட்டுவிடும் என்பதை அறியவும்.

ராமச்சந்திரன்

தேதி: 06,09,2024

### மெகாசாப்ட் லிமிடெட்

CIN: L24100TN1999PLC042730, பதிவு அலுவலகம்: 85, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை, இந்தியா–600 004. கார்ப்பரேட் அலுவலகம்: 8வது தளம், யூனிட் எண். 8018, ஜெயின் சத்குரு இமேஜ் ஸ் கேபிடல் பார்க், மனை எண். 1, 28 & 29, 98/4/1 முதல் 13 வரை, இமேஜ் கார்டன்ஸ் சாலை, மாதப்பூர், ஹைதராபாத் 500081 Email: investors@megasoft.com Websile: www.megasoft.com

### 24வது வருடாந்திர பொதுக்கூட்டம், மின்னணு வாக்குப்பதிவு மற்றும் புத்தகம் மூடல் அறிவிப்பு

கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் ("எம்சிஏ") வெளியிட்ட ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை என் 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 17/2020, மே 05, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 20/2020 மற்றும் ஜனவரி 13, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 02/2021, டிசம்பா 08,2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 20/2021, மே 05,2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 2/2022 மற்றும் சுற்றறிக்கை எண். 10/2022 மற்றும் டிசம்பர் 28,2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 11/2022 (எம்சிஏ சுற்றறிக்கைகள்) வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க மற்றும் செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியாவின் ("செபி") மே 12, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79, டிசம்பர் 9 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI HO/CFD/CMD/CIR/P/2020/242 மற்றும் ஜனவரி 15, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD2, CIR/P/2021/11 மற்றும் மே 13, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62, ஜூன் 03, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/DDHS/DDHS\_Div2/P/CIR/2022/079, ஜனவரி 5, 2023 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/ CFD/PoD-2/P/CIR/2023/4 மற்றும் பொது சுற்றறிக்கை எண். 09/2023 செப்டம்பர் 25, 2023 தேதியிட்ட கார்ப்பரேட் விவகார அமைச்சகம் மற்றும் செபி சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2023/167 அக்டோபர் 07, 2023 தேதியிட்டது மற்றும் பிற தொடர்புடைய சுற்றறிக்கைகள், ஏதேனும் இருந்தால் அவற்றுக்கு இணங்க, இந்தியப் பங்குகள் மற்றும் பரிவாத்தனை வாரியத்தால் ('SEBI') அவ்வப்போது தெறியிடப்படும் சுற்றறிக்கைகள் (இனிமேல் கூட்டாக "சுற்றறிக்கைகள்" என்று குறிப்பிடப்படுகிறது), ஆகியவை ஒரு பொதுவான இடத்தில் உறுப்பினர்கள் நேரடி வருகை இல்லாமல், செப்டம்பர் 30, 2024 வரை VC அல்லது OAVM மூலம் AGM ஐ நடத்த நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதன்படி 24வது வருடாந்திர பொதுக்கூட்ட ''ஏஜிஎம்'') அறிவிப்பில் உள்ள அலுவல்களை செயல்படுத்த மெகாசாப்ட் லிமிடெட் உறுப்பினர்களின் 24வது வருடாந்திர பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பா் 2024 அன்று இந்திய நேரப்படி காலை 10.00 மணிக்கு காணொலி காட்சி ("VC")/ பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் ("OAVM") மூலம் நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

எம்சிஏ மற்றும் செபி சுற்றறிக்கைகளின்படி, 24வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பின் மின்னணு நகல் மின்னணு வாக்குப்பதிவிற்கான நடைமுறை மற்றும் வழிமுறைகள், 2023–2024 ஆண்டறிக்கை ஆகியவை கம்பெனி/டெபாசிட்டரிகளில் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும் மேற்கண்ட ஆவணங்கள் www.megasoft.com,www.bseindia.com மற்றும் www.nseindia.com ஆகியவற்றிலும் . கிடைக்கும்

VC/OAVM மூலம் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு முறை ஆகியவை வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. பங்குதாராகளுக்கான உள்நுழைவ நற்சான்றிதழ்கள், கார்ப்பரேஷன் அல்லது அந்தந்த டிபி–யில் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத காகித வடிவத்தில் அல்லது மின்னணு வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாராகள் பற்றி இந்த

மேற்கண்ட சுற்றறிக்கைகளின்படி கூட்டத்தின்போது தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு, VC/OAVM மற்றும் மின்னணு வாக்குப்பதிவு ஆகியவற்றுக்கான வசதிகளை வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான சென்ட்ரல் டெபாசிட்டரி சா்வீசஸ் லிமிடெட்(சிடிஎஸ்எல்)டின் சேவையை நிறுவனம் ஈடுபடுத்தியுள்ளது.

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 108, திருத்தப்பட்ட கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014ன் விதி 20 மற்றும் செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015ன் விதி 44ன்படி, வெள்ளிக்கிழமை 27 செப்டம்பா 2024 அன்று நடைபெறவுள்ள 24வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல் அயிட்டங்கள் குறித்து மின்னணு வாக்குப்பதிவு முறையின் மூலம் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கான வசதியை நிறுவனம் தனது உறுப்பினாகளுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து வேறு இடத்தில் இருந்தாலும் உறுப்பினாகள் மின்னணு வாக்குப்பதிவு முறையைப் (தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு பயன்படுத்தி வாக்களிக்கலாம். தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு திங்கட்கிழமை, 23 செப்டம்பா் 2024 அன்று இந்திய நேரப்படி காலை 09.00 மணிக்கு துவங்கி வியாழக்கிழமை, 26 செப்டம்பா 2024 அன்று இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்கு முடிவடையும். மேற்கூறிய நேரம் மற்றும் தேதிக்கு பின்னர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்படாது மற்றும் 26 செப்டம்பா 2024 அன்று மாலை 5.00 மணிக்குப் பிறகு தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முடக்கப்படும். கட்ஆப் தேதியான வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024 அன்று உறுப்பினாகள்/பயனாளிகளின் பதிவேட்டில் கண்டுள்ள பெயரில் உள்ள ஒரு நபா, கூட்டத்தின் போது தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு/மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதியைப் பெற மட்டுமே உரிமை உண்டு. வருடாந்திர பொதுக்கூட்டத்<mark>தி</mark>ல் கலந்து கொள்ளும் நோக்கத்திற்காக<sup>®</sup> கம்பெனியின் உறுப்பினாகஎ் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் சனிக்கிழமை, 21 செப்டம்பா 2024 அன்று முதல் வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024 முடிய (இரண்டு நாட்களும் சேர்த்து) மூடப்பட்டு இருக்கும்.

கூட்ட அறிவிப்பு அனுப்பிய பிறகு உறுப்பினர் ஆன ஒரு நபர் மற்றும் கட் ஆப் தேதி அன்று பங்குகளை வைத்துள்ளவர் helpdesk.evoting@cdslindia.comக்கு ஒரு கோரிக்கை அனுப்பி பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெற்றுக் கொள்ளலாம் அல்லது சிடிஎஸ்எல்–லை கட்டணமில்லா எண் 1800 21 09911 ல் தொடர்பு கொள்ளலாம் பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெறுவதற்கான விரிவான நடைமுறை கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது மற்றும் கம்பெனியின் இணையதளத்தில் கிடைக்கும். மின்னணு வாக்குப்பதிவிற்காக ஏற்கனவே சிடிஎஸ்எல்–ல் ஒரு உறுப்பினா் பதிவு செய்திருந்தால் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு ்மூலம் வாக்களிக்க அவர் தற்போதைய பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை வாக்களிக்க பயன்படுத்தலாம்.

அவா தறு போலத்து பயலா. குடி மற்றும் — கட்டத்தில் கிடைக்கப் பெறும் மற்றும் தொலைதூர மின்னணு கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு வசதி கிடைக்கப் பெறும் மற்றும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்காமல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் கூட்டத்தின் போது தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியும்.

ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அது குறித்து உறுப்பினர்களுக்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவை அணுகலாம் மற்றும் www.evotingindia.com படியிறக்க பிரிவில் உள்ள உறுப்பினர்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு கையேட்டை பார்வையிடலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.comக்கு இமெயில் அனுப்பலாம். மேற்குறிப்பிட்டுள்ள இமெயில் முகவரியில் உள்ள கம்பெனி அல்லது ஐதராபாத்தில் உள்ள கம்பெனியின் காாப்பரேட் அலுவலகம் அதாவது 8வது தளம், யூனிட் எண். 801B, ஜெயின் சத்குரு இமேஜ்'ஸ் கேபிடல் பார்க் மனை எண். 1, 28 & 29, 98/4/1 முதல் 13 வரை, இமேஜ் கார்டன்ஸ் சாலை, மாதப்பூர், ஹைதராபாத், தெலுங்கான 500081 என்ற முகவரிக்கு உறுப்பினர்கள் எழுதலாம்.

தேதி : 5 செப்டம்பர் 2024

இடம் : ஐதராபாத்

மெகாசாப்ட் லிமிடெட்டுக்காச ஒப்பம்/– சுனில் குமார் கலிதிண்டி செயல் இயக்குன DIN: 02344343

### ஸ்ரீ சர்வராயா சுகர்ஸ் லிமிடெட் பதிவு அலுவலகம்: 12, எத்திராஜ் சாலை, எழும்பூர், சென்னை 600 008.

தொலைபேசி: 044-28276182 மின்னஞ்சல் ஐடி: chennai@srisarvarayasugars.in இணையதளம்: www.srisarvarayasugars.in CIN: L01115TN1956PLC003435

6வேது வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு மற்றும் புத்தகம் மூடல் அறிவிப்பு

66வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த கம்பெனியின் அறுபத்தாறாவது வருடாந்திர பொதுக்கூட்டம் (66th AGM) திங்கட்கிழமை, 30 செப்டம்பர், 2024 அன்று **பகல் 1.**00 **மணிக்கு உ**றுப்பினா்கள் பொதுவாக ஒரு இடத்தில் கூடாமல் காணொளி காட்சி/இதர ஒலி ஒளி சாதனங்கள் மூலமாக நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. மே 5, 2022 தேதியிட்ட பொதுச் சுற்றறிக்கை எண்.02/2022 மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் மற்றும் மே 13, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.62 மற்றும் செக்யூரிட்டிஸ் அன்ட் எச்சேஞ்ச் போர்டு ஆப் இத்தியா (செரி) வெளியிடப்பட்ட பிற தற்றித்தைகள் அதியவற்றின்படி நிறுவனம் 2023-நிதியாண்டுக்கான 66வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையை . மின்னணு முறையில் செப்டம்பா் 5, 2024 அன்று நிறுவனம்/ டெபாசிட்டரிகள்/பதிவாளா் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர், அதாவது இன்டகிரேடட் ரெஜிஸ்ட்ரி மேனேஜ்மெண்ட் சா்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றில் பதிவு செய்துள்ள உறுப்பினாகளுக்கு அனுப்பியுள்ளது. 66வது ஏஜிஎம் அறிவிப்பு மற்றும் 2023–2024 ஆண்டு அறிக்கை ஆகியவை, நிறுவனத்தின் இணையதளமான www.srisarvarayasugars.in மற்றும் எம்எஸ்இஐ லிமிடெட்டின் www.msei.in மற்றும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) இணையதளம் https://www.evoting.nsdl.com–ல் கிடைக்கும்.

செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிமுறைகள், 2015–ன் விதி 44 மற்றும் கம்பெனிகள் சட்டம், 2013—ன் பிரிவு 108 மற்றும் கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2015–ன் விதி 20 ஆகியவற்றுக்கு இணங்க, NSDL வழங்கும் மின்னணு வாக்குப்பதிவு முறையை (evoting) பயன்படுத்தி 66வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலும் உறுப்பினர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 23, 2024 கட் ஆஃப் தேதியின்படி, காகித வடிவிலோ அல்லது டிமெட்டீரியலைஸ்

செய்யப்பட்ட வடிவிலோ பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினாகள், 66வது ஏஜிஎம் அறிவிப்பில குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்களில் மின்னணு முறையில் வாக்களிக்கலாம். **தொலைதூர மின்னணு**-வாக்களிப்பு காலம் செப்டம்பர் 27, 2024 (காலை 9:00 மணி இந்திய நேரப்படி) முதல் தொடங்கி, செப்டம்பர் 29, 2024 ( **மாலை** 5:00 **மணி இந்திய நேரப்படி) அன்று முடிவடைகிறது**. மின்னணு— வாக்களிப்பு தொகுதியானது அதன் பிறகு NSDL ஆல் முடக்கப்படும். VC/OAVM வசதி மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து தொண்டு, தொலைதூர மின்னணு—வாக்களிப்பதன் மூலம் தீர்மானங்களில் வாக்களிக்காதவாகள் மற்றும் அவ்வாறு செய்வதிலிருந்து தடை செய்யப்படாத உறுப்பினர்கள், வருடாந்திர பொதுக்கூட்ட . காலத்தில் மின்னணு— வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவாகள். ஒரு உறுப்பினா் தனது வாக்களிக்கும் உரிமையை மின்னணு—வாக்களிப்பு மூலம் பயன்படுத்திய பின்னரும் கூட்டத்தில் பங்கேற்கலாம் ஆனால் கூட்டத்தில் மீண்டும் வாக்களிக்க அனும்திக்கப்படமாட்டார். வருடாந்திர பொதுக்கூட்டத்துக்கு முன் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு வாக்களிப்புக்கான விரிவான நடைமுறை மற்றும் அறிவுறுத்தல்கள் 66 வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை மின்னணு முறையில் அனுப்பப்பட்ட பிறகு, நிறுவனத்தின் பங்குகளைப் பெற்று, நிறுவனத்தின் உறுப்பினராகி, கட் ஆஃப் தேதியில் அதாவது செப்டம்பர் 23, 2024 அன்று பங்குகளை வைத்திருக்கும் எவரும் evoting@nsdl.co.in அல்லது yuvraj@integratedindia.in—க்கு ஒரு கோரிக்கையை அனுப்புவதன் மூலம் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம். இருப்பினும், தொலைதூர மின்னணு—வாக்களிப்புக்காக நீங்கள் ஏற்கனவே NSDL—ல் பதிவுசெய்திருந்தால், உங்கள் வாக்களிக்க ஏற்கனவே உள்ள பயனா் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தலாம்

காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினா்கள், யாருடைய மின்னஞ்சல் முகவாிகள் கம்பெனியில் பதிவு செய்யப்படவில்லையோ அவர்கள், தங்களின் பெயர், ஃபோலியோ எண், முழு முகவரி, பதிவு செய்ய வேண்டிய மின்னஞ்சல் முகவரி, பங்குச் சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (முன் மற்றும் பின்), சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட பான்; உறுப்பினரின் பதிவு செய்யப்பட்ட முகவரியை ஸ்கேன் செய்யப்பட்ட நகல் ஆகியவற்றைக் குறிப்பிடும் கையொப்பமிடப்பட்ட கோரிக்கை கடிதத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை yuvraj@integratedindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் அவர்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யலாம்.

கம்பெனிகள் சட்டம், 2013–ன் பட்டியலிடுதல் விதிமுறைகள் மற்றும் பிரிவு 91 மற்றும் அதன் கீழ் பொருந்தக்கூடிய விதிகளின்படி, உறுப்பினாகளின் பதிவேடு மற்றும் கம்பெனியின் சம பங்குகளுக்கான பங்கு பரிமாற்ற புத்தகங்கள் 24 செப்டம்பர், 2024 <mark>முதல்</mark> 30 செப்டம்பர், 2024 <mark>வரை (இரண்டு நாட்களையும</mark>் **உள்ளடக்கி)** மூடப்பட்டிருக்கும்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால், உறுப்பினர்கள் உறுப்பினர்களுக்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs) மற்றும் உறுப்பினர்களுக்கான தொலைதூர மின்னணு வாக்களிப்பு பயனர் கையேடு www.evoting.nsdl.com–ன் பதிவிறக்க பிரிவில் கிடைக்கும் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 1020 990 மற்றும் 1800 22 44 30–ல் அழைக்கவும். தொலைதூர மின்னணு–வாக்களிப்பு தொடர்பாக உறுப்பினர்களுக்கு ஏதேனும் குறைகள் திரு.பி.ஆர்.கிருஷ்ணன், நிறுவனச் செயலர் முகவரி: 12, எத்திராஜ் சாலை, எழும்பூர், சென்னை 600 008, . மின்னஞ்சல் முகவரி: chennai@srisarvarayasugars.in—க்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது தொலைபேசி: 044 28276182-ல் அழைக்கவும்.

செப்டம்பர் 30, 2024ஆம் தேதி நடைபெறவுள்ள 66வது வருடாந்திர பொதுக் கூட்ட முடிவிலிருந்து இரண்டு வேலை நாட்களுக்குள் ஆராய்வாளர் அறிக்கையுடன் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்ட மின்னணு வாக்களிப்பு முடிவுகள் நிறுவனத்தின் இணையதளத்திலும், NSDL—ன் இணையதளத்திலும் உறுப்பினர்களின் தகவலுக்காக வைக்கப்படும். மேலும் அது குறித்து பங்குச் சந்தைக்கு தெரிவிக்கப்படும்.

பநீ சர்வராயா சுகர்ஸ் லிமிடெட்டிற்காக

ஒப்பம்/-ஸ்ரீபாலுசு பிரபாகர மதன் மோகன் (செயல் இயக்குனர்)

Permanently residing at C/O Prakasam, 4, Gangaiyamman

Tamil Nadu, bar council buildings, High Court campus Chennai-104.
Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days.

RAGAVAN

my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, bar council buildings, High Court campus Chennai-104. Those who have any valid objections may, notify the same to

Miss. Nishitha Dattan P After ten days of the Publication of this

Court campus Chennai-104.

Those who have any valid objections may, notify the same to

the Bar Council within 10 days.

Mr. SRIRAM A After ten days of the Publication of this notice and within three months there after I, K.SUBALAKSHMI, D/o. Kannadar aged 22 years, permanently residing at ANNA NAGAR, PARAVALUR at ANNA NAGAR , PARAVALUR Virudhachalam Taluk, Paravalur Cuddalore, Tamil Nadu –606003 intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, bar council buildings, High Court campus Chennai-104.

Chennai-104.
Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days.
K.SUBALAKSHMI

After ten days of the Publication of this noticeand within three months there after I, E.RAJA, S/O Elumalai aged 43 years, permanently residing at 114 Katanaakkam Pat Gudanakkam Katappakkam, Post, Gudapakkam Chengalpattu District, Tamilnadi having -603304. intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tami Nadu, bar council buildings, High

After ten days of the Publication of this

Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days.

After ten days of the Publication of this notice and within three months there after I, V.RAJATH KUMAR, S/O. VIMAL CHAND aged 24 years, permanently residing at 39/52, Gangadeeshwar Koil Street, NU Tech Apts, B1 Purasaiwalkam, Chennai -600 084. intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, bar council

Council of Tallin Nada, Jan Scallish buildings, High Court campus Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. V.RAJATH KUMAR

notice and within three months there after I, G. SURENDRAN, S/O. V. I, G. SURENDRAN, 5/0. v.
GANESH, aged 28 years, permanently
residing at 12/5, Rajaji Street,
Gengureddy Kuppam, Thirunindravur,
Tiruvallur –602024, intend having my

Those who have any valid objections may, notify the same to

ENROLMENT NOTICE

**097** intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council

After ten days of the publicatio of this notice and within thre

து.து.மு.∧4 / 507/ 202 நாள் 4/9/2024 ராமச்சந்திரன், S/o. முருகேசன் ரெட்டிக்குப்பம் கிராமம் விக்கிரவாண்டி வட்டம் விழுப்புரம் மாவட்டம்